

PRESTIGE ESTATES PROJECTS LIMITED
 Regd. Office: Prestige Falcon Tower, No.19, Brunton Road, Bangalore - 560 025
 Email: investors@prestigeconstructions.com Website: www.prestigeconstructions.com
 CIN: L07010KA1997PLC022322

Extracts from the Consolidated Un-audited Financial Results of Prestige Estates Projects Limited for the quarter ended June 30, 2020: (Rs. In Million)

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		30.06.2020 (un-audited)	31.03.2020 (Audited)	30.06.2019 (un-audited)	31.03.2020 (Audited)
1	Total income from operations	12,963	20,169	15,674	82,433
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	511	987	1,525	7,845
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	499	903	1,950	8,269
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	200	511	1,239	5,486
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	200	480	1,237	5,454
6	Equity Share Capital	4,009	4,009	3,750	4,009
7	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) – Basic : Diluted:	0.04 0.04	0.39 0.39	3.07 3.07	10.63 10.63

Notes:
 1. The key data of Standalone Financial Results are as under: (Rs in Million)

Particulars	Quarter Ended		Year Ended	
	30.06.2020 (un-audited)	31.03.2020 (Audited)	30.06.2019 (un-audited)	31.03.2020 (Audited)
Total Income from operations (net)	7,136	9,815	8,087	35,667
Profit before Tax	486	328	935	3,218
Profit after Tax	466	(422)	801	2,624

2. The above is an extract of the detailed format of the Financial Results for the quarter ended June 30, 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter ended June 30, 2020 are available on the Company's website www.prestigeconstructions.com and can also be viewed on the stock exchange websites of www.nseindia.com and www.bseindia.com.

3. The results have been prepared in accordance with IND AS prescribed under section 133 of the Companies Act, 2013.

By order of the Board of Prestige Estates Projects Limited
 Sd/-
 Irfan Kazack
 Chairman and Managing Director
 DIN: 00209022

Place: Bengaluru
 Date: August 13, 2020

GEECEE VENTURES LIMITED
 CIN - L24249MH1984PLC032170
 Regd. Office: 209-210, Arcadia Building, 2nd Floor, 195, Nariman point, Mumbai - 400 021. Tel. No.: 91-22-4019 8600; Fax No.: 91-22-40198650
 Email: geecee.investor@gov.in; Website: www.geeceeventures.com

NOTICE

Pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), Notice is hereby given that Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on **Friday, 21st August, 2020** at the Registered Office of the Company, inter alia to consider and approve the Standalone and Consolidated Un-Audited Financial Results of the Company for quarter ended June 30, 2020.

The said Notice may be accessed on the Company's website at <http://www.geeceeventures.com/investor-relation/meetings-and-updates.aspx> and may also be accessed on the Stock Exchange Websites at <http://www.bseindia.com> and <http://www.nseindia.com>.

Pursuant to this, the trading window close period for dealing in the shares of the Company under the Company's Code of Conduct for Prevention of Insider Trading and Fair Disclosure of Unpublished Price Sensitive Information" has been commenced from Wednesday, July 1, 2020 and will end 48 hours after the results are made public on Friday, August 21, 2020.

For GeeCee Ventures Limited
 Sd/-
 Dipyanti Jaiswar
 Company Secretary

Place : Mumbai
 Dated : August 14, 2020

W.S. INDUSTRIES (INDIA) LIMITED
 CIN: L29142TN1961PLC004568
 Regd. Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116
 Email ID: sectl@wsinsulators.com Website: www.wsindustries.in/KYC

NOTICE

Notice is hereby given that pursuant to Regulation 6 and 7 of the Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2009 (SEBI Delisting Regulations) and amendments made thereof, the Board of Directors of the Company at its meeting held on Friday, August 14, 2020 approved, inter alia, a proposal for voluntary delisting of the Company's equity shares from BSE Limited (BSE).

Necessity and object of Delisting:
 The equity shares of the Company are listed on BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE").

The shareholders of the Company are aware of the various challenges faced due to the adverse financial position of the Company. All steps are being taken to rationalise expenditure and the proposed delisting from one exchange is totally consonant with this objective while ensuring that their interests are not affected. Accordingly, the Board of Directors at its meeting held on August 14, 2020 considered delisting of equity shares from one stock exchange i.e. from BSE in terms of SEBI Delisting Regulations.

In terms of SEBI Delisting Regulations, the company has proposed the delisting of Company's shares from BSE, without giving any exit opportunity to its shareholders, since the equity shares of the company will continue to remain listed at the NSE, the stock exchange having nationwide trading terminal. The shareholders of the company shall continue to avail the benefits of the listing and trading on NSE.

Post Delisting Capital Structure:
 There would be no change in Capital Structure of the Company post delisting as above.

Place : Chennai
 Dated : 15.08.2020

For W.S. Industries (India) Limited
 Director

ANNOUNCEMENT UNDER REGULATION 23(2) OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011 AND SUBSEQUENT AMENDMENTS THEREOF FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

STEP TWO CORPORATION LIMITED
 (CIN: L65991WB1994PLC066080)
 Registered Office: 21, Hamanta Basu Sarani, 5th Floor, Room No-507, PS Hare Street, Kolkata-700013
 Tel.: 033 22318207; Email Id: admin@steptwo.in; Website: www.steptwo.in

This is the announcement for the withdrawal of the Open Offer ("Withdrawal Announcement") being issued by CapitalSquare Advisors Private Limited, the Manager to the Offer ("Manager"), for and on behalf of Mr. Joju Madathumpady Johny ("Acquirer 1"), Mrs. Shiny Joju ("Acquirer 2") and Mr. Joju Madathumpady Lonanappan ("Acquirer 3") (hereinafter collectively referred to as "Acquirers") in respect of Open Offer to the Public Shareholders of Step Two Corporation Limited ("STEP2COR"/"Target Company") pursuant to and in compliance with Regulation 23(2)(a) of the ["SEBI (SAST) Regulations, 2011"/"Regulations"]. This Withdrawal Announcement is to be read with respect to:

- The Public Announcement dated December 04, 2019 ("PA"), filed vide letter dated December 04, 2019 with BSE Limited, Mumbai ("BSE"), The Calcutta Stock Exchange Limited, Kolkata ("CSE")/Target Company ("TC") at its Registered Office and with Securities and Exchange Board of India, Mumbai ("SEBI");
- The Detailed Public Statement published on December 11, 2019 ("DPS") in Business Standard (English) (All Editions), Business Standard (Hindi)(All Editions), Mumbai Lakshadweep (Marathi) (Mumbai Edition) and Duranta Barta (Bengali) (Kolkata Edition); and
- The Draft Letter of Offer ("DLO") dated December 18, 2019 filed with the SEBI.

All capitalized terms not defined in this Withdrawal Announcement, unless otherwise indicated, shall have the same meaning ascribed to them in the PA, DPS and the DLO.

Withdrawal of the Open Offer:

- The Acquirers entered into a Share Purchase Agreement on December 04, 2019 ("SPA") with Mr. Ashok Kumar Sharma, Mr. Raj Kumar Agarwal and Mrs. Sapna Agarwal ("Sellers"), forming part of the Promoter & Promoter Group of the Target Company, for acquisition of 17,02,700 Equity Shares representing 40.09% of the fully paid-up Equity Share Capital of the Target Company as well as for taking over the management control of the Target Company.
- The Target Company was registered as a Non-Banking Finance Company with the Reserve Bank of India ("RBI") vide Certificate of Registration bearing No. 05.02614 dated June 04, 1998
- Since the transactions contemplated under the SPA would have resulted in the change in the shareholding of the Target Company in excess of 26% of the paid-up equity share capital of the Target Company and since the Acquirers intended to change the management of the Target Company by changing more than 30.00% of the Directors of the Target Company, the approval of the Reserve Bank of India, Kolkata was required to be obtained by the Acquirers/Target Company for the completion of the transaction.
- RBI had stated that change in management and control of the Target Company cannot be acceded to as RBI is not comfortable with the profile of the Acquirers for the proposed transaction.
- After requisite communication with the RBI, the Acquirers and the Sellers have mutually agreed to terminate the SPA. As a consequence, in terms of Regulations 23(1)(a) of the SEBI (SAST) Regulations, the Open Offer stands withdrawn.
- The necessary intimations to SEBI, BSE, CSE and the Target Company, as contemplated under Regulation 23(2)(b) of the SAST Regulations have been made simultaneously with this Withdrawal Announcement

ISSUED BY THE MANAGER TO THE OFFER ON BEHALF OF THE ACQUIRERS:

CAPITALSQUARE™
 Teaming together to create value

Manager to the Offer:
CapitalSquare Advisors Private Limited
 208, 2nd Floor, AARPEE Center, MIDC Road No 11, CTS 70, Andheri (E), Mumbai-400093, Maharashtra, India.
 Tel: +91-22-66849999 /+91 98742 83532 Website: www.capitalsquare.in
 Email ID: tanmoy.banerjee@capitalsquare.in/mb@capitalsquare.in
 Contact Person: Mr. Tanmoy Banerjee SEBI Registration No: INM000012219

For and on behalf of the Acquirers:
 Sd/-
 Mr. Joju Madathumpady Johny
 ("Acquirer")

Place: Thrissur, Kerala
 Date : August 14, 2020

ADITYA BIRLA GRASIM INDUSTRIES LIMITED
 Registered Office: Birlagram, Nagda - 456 331, District Ujjain, Madhya Pradesh
 CIN: L17124MP1947PLC000410 | Tel: 07366-246760 / 66; Fax: 07366-244114 / 246024
 Email: grasim.secretarial@adityabirla.com; Website: www.grasim.com

NOTICE OF THE SEVENTY THIRD ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE (VC)/OTHER AUDIO VISUAL MEANS (OAVM)/BOOK CLOSURE

Notice is hereby given that the Seventy Third Annual General Meeting ("AGM") of Grasim Industries Limited ("the Company") will be held on Monday, 14th September 2020 at 3.00 p.m.(IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business set out in the Notice of the AGM.

The AGM will be convened in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder ("the Act"); provisions of the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and the provisions of General Circular No. 20/2020 dated 5th May 2020 read with General Circular No. 14/2020 dated 8th April 2020 and General Circular No. 17/2020 dated 13th April 2020 issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA") read with Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May 2020 issued by SEBI.

The MCA and SEBI have permitted listed companies to send the Notice of the AGM and the Annual Report during the calendar year 2020, only by email to shareholders, in view of the prevailing COVID-19 pandemic situation and difficulties involved in dispatch of physical copies. The Notice of the AGM together with the Annual Report will be sent to the shareholders electronically to the email IDs registered by them with the Depository Participant / the Company.

The Notice of 73rd AGM and the Annual Report for financial year 2019-20 will also be available on the Company's website www.grasim.com, website of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of KFin Technologies Private Limited ("KFinTech") at <https://evoting.karvy.com>.

- Manner of registering/ updating email addresses:**
 - Shareholders holding shares in physical mode and who have not registered / updated their email ID with the Company are requested to register / update their email ID with KFinTech by sending requests at einward.ris@kfintech.com, with details of folio number and attaching a self-attested copy of PAN card or by logging onto https://ris.kfintech.com/email_registration/
 - Shareholders holding shares in dematerialised mode are requested to register / update their email addresses with their respective Depository Participant.
- Manner of casting vote through e-voting:**
 - Shareholders will have an opportunity to cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through remote e-voting or e-voting facility (Insta Poll) at the AGM.
 - Instructions on the process of remote e-voting and e-voting at the AGM (Insta Poll) is provided as a part of the Notice of the 73rd AGM.
 - The login credentials for casting votes through remote e-voting and e-voting at AGM (Insta Poll) will be made available to the Members through email. Members who do not receive email or whose email address(es) is not registered with KFinTech/Depository Participant, may generate login credentials by following the instructions given in the Notes to the Notice of AGM.
 - The same login credentials may also be used for attending the AGM through VC/OAVM.
- Dividend:**
 - Pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of the Listing Regulations, Register of Members and the Share Transfer Book of the Company will remain closed from Friday, 28th August 2020 to Monday, 14th September 2020 (both days inclusive) for the purpose of determining eligibility for payment of dividend.
 - The Board of Directors have at their meeting held on 13th June 2020 recommended dividend at the rate of ₹ 4/- per equity share having nominal value of ₹ 2/- each for the financial year ended 31st March 2020. The dividend, as recommended, if approved at the AGM, will be paid to eligible shareholders on or after 14th September 2020.
 - In terms of the aforesaid MCA and SEBI circulars, in case, the Company is unable to remit the dividend to any shareholder by electronic mode, due to non-availability of the details of their bank account, the Company will upon normalisation of the postal services, dispatch the dividend warrants to such shareholders by post.
- Manner of registering mandate of receiving dividend electronically (ECS Facility):**
 - Shareholders holding shares in dematerialized mode are requested to avail Electronic Clearing Service (ECS facility)/ update their bank details by contacting their Depository Participant.
 - Shareholders holding shares in physical form are requested to download the ECS mandate form from the website of the Company and send the duly filled up form, along with a photo copy of a cancelled cheque, to the Company's RTA viz. KFinTech.
 - Shareholders are also informed that in terms of the provisions of the Income Tax Act, 1961, as amended by the Finance Act, 2020, dividend paid or distributed by a Company on or after 1st April 2020 will be taxable in the hands of the shareholders. Communication in this regard has been emailed to the shareholders on 3rd July 2020 and is also available on the Company's website viz. www.grasim.com.

Shareholders are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM (being sent electronically) and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or through e-voting facility (Insta Poll) at the AGM.

For Grasim Industries Limited
 Sd/-
 Hutokshi Wadia
 President & Company Secretary

Place: Mumbai
 Date: 14th August 2020

GREENPLY INDUSTRIES LIMITED
 Registered Office : Makum Road, Tinsukia, Assam - 786 125
 Corporate Office: 'Madgul Lounge', 6th Floor, 23 Chetla Central Road, Kolkata - 700 027
 Corporate Identity Number: L20211AS1990PLC003484
 Phone: +91 33 3051 5000 Fax: +91 33 3051 5010,
 Website: www.greenply.com, E-mail: Investors@greenply.com

Extract of the Unaudited Standalone Financial Results for the quarter ended 30 June 2020 (₹ in Lacs)

Sl. No.	Particulars	Three months ended 30.06.2020 (Unaudited)	Previous Three months ended 31.03.2020 (Audited)	Corresponding Three months ended 30.06.2019 in the previous year (Unaudited)	Year ended 31.03.2020 (Audited)
1.	Total Income from Operations	10,843.81	30,034.45	30,646.57	1,27,386.58
2.	Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	(1,265.82)	1,650.78	2,425.18	9,601.22
3.	Exceptional items (Refer Note 3)	-	(4,997.05)	-	(4,997.05)
4.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	(1,265.82)	(3,346.27)	2,425.18	4,604.17
5.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	(945.88)	(2,463.20)	1,572.48	3,259.70
6.	Total Comprehensive Income/(Loss) for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(961.59)	(2,435.30)	1,571.83	3,152.85
7.	Equity share capital	1,226.27	1,226.27	1,226.27	1,226.27
8.	Earnings per equity share (of ₹ 1/- each) Basic and Diluted (₹)	(0.77)*	(2.01)*	1.28*	2.66

* Not annualised

Extract of the Unaudited Consolidated Financial Results for the quarter ended 30 June 2020 (₹ in Lacs)

Sl. No.	Particulars	Three months ended 30.06.2020 (Unaudited)	Previous Three months ended 31.03.2020 (Audited)	Corresponding Three months ended 30.06.2019 in the previous year (Unaudited)	Year ended 31.03.2020 (Audited)
1.	Total Income from Operations	13,287.52	34,599.58	34,986.20	1,42,246.69
2.	Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	(1,325.75)	1,904.81	3,022.72	11,115.85
3.	Exceptional items (Refer Note 3)	-	(4,997.05)	-	(4,997.05)
4.	Share of Profit/(Loss) in Joint Venture Entities	(121.29)	59.30	(69.30)	(49.26)
5.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	(1,447.04)	(3,032.94)	2,953.42	6,069.54
6.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	(1,127.10)	(2,149.87)	2,100.72	4,725.07
7.	Total Comprehensive Income/(Loss) for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(1,043.09)	(1,999.70)	2,161.25	4,860.29
8.	Equity share capital	1,226.27	1,226.27	1,226.27	1,226.27
9.	Earnings per equity share (of ₹ 1/- each) Basic and Diluted (₹)	(0.92)*	(1.75)*	1.71*	3.85

* Not annualised

Notes :

- The above is an extract of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter ended 30 June 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter ended 30 June 2020 are available on the BSE Limited (BSE) website (URL: www.bseindia.com/corporates), National Stock Exchange of India Ltd. (NSE) website (URL: www.nseindia.com/corporates) and on the Company's website (URL: www.greenply.com/investors).
- The Group's operations and financial results for the quarter have been adversely impacted by COVID-19 pandemic. The Group is monitoring the situation closely and the operations have been resumed in a phased manner from April 2020 onwards for International operations and from May 2020 onwards for Indian operations considering various directives from respective Governments. Due to the same, the results for the quarter are not comparable with those of the previous quarters. Based on the assessments made, the Group expects to recover the carrying value of its assets including inventories, receivables, investments and other financial and non-financial assets in the ordinary course of business based on the internal and external information available upto the date of approval of these consolidated financial results. The Group has also assessed the impact of this whole situation on its capital and financial resources, profitability, liquidity position, etc. The Group is continuously monitoring any material changes in future economic conditions and the consequent impact on its business, if any. The Group had taken the adequate precautions for safety and well-being of the employees since resumption of its operations.
- The Hon'ble Supreme Court of India vide its Order dated 22 April 2020 upheld the Special Leave Petition filed by the Union of India and Others in Civil Appeal Nos. 2256-2263 of 2020 arising out of S.L.P. (C) Nos. 28194-28201/ 2010 in respect of availing of area based exemption under Central Excise. The Parent Company is one of the Respondents in the subject matter. Based on the management's assessment, the Parent Company may have to refund maximum principal amount of ₹ 2,709.36 lakhs in respect of excess refund received from the Excise Department for the period from 01.04.2008 to 30.06.2017. Further, the Parent Company has estimated an interest amount of ₹ 2,120.31 lakhs from the date of various refund till 31.03.2020 at the prescribed rate. However, the applicability of interest is litigative in nature. The Parent Company also draws reference to Clause No. 4.3.6 of the Composite Scheme of Arrangement between Greenply Industries Limited and Greenpanel Industries Limited, duly approved by the Hon'ble National Company Law Tribunal, Guwahati Bench on 28.06.2019, as per which the above principal amount along with interest, if any, shall be shared by Greenply Industries Limited and Greenpanel Industries Limited in the ratio of 60:40. Therefore, the Parent Company has recorded provision of its share of 60% for principal and interest amounting to ₹ 1,625.62 lakhs and ₹ 1,272.18 lakhs respectively. In addition to the above, the Parent Company has also written off amount of ₹ 2,099.25 lakhs in respect of pending refund receivable from the Excise Department for the period from 01.04.2008 to 16.05.2015, as appearing in the books. Accordingly, the total impact of the aforesaid judgment in the financial result for the quarter and year ended 31 March 2020 is ₹ 4,997.05 lakhs.

Considering the nature and size of transaction, the Group has disclosed the above mentioned impact as an "exceptional items" in the financial result for the quarter and year ended 31 March 2020. The Parent Company has made a provision of ₹ 60.79 lakhs towards interest which is included in the finance cost for the quarter ended 30 June 2020. The Parent Company continues to work with its legal counsel on this matter and will take all the necessary steps as may be appropriate from time to time.

- The figures of the previous periods/year have been regrouped/reclassified, wherever necessary, to conform to the classification for the quarter ended 30 June 2020.

By Order of the Board of Directors
 Rajesh Mittal
 Chairman cum Managing Director
 (DIN : 00240900)

Place : Kolkata
 Dated : 14th August, 2020

बैंक ऑफ इंडिया BOI
Bank of India
सर्वोत्तम की ग्यारहवीं

प्रधान कार्यालय: स्टार हाउस, प्लॉट-सी-5, "जी" ब्लॉक, बॉम्बे-कुर्ली कॉम्प्लेक्स, बॉम्बे (इंस्ट), मुंबई-400051

सार्वजनिक सूचना

बैंकिंग कंपनी (उपक्रमों का अधिग्रहण व ट्रांसफर) अधिनियम, 1970 की धारा 10बी के अनुसार वर्ष 2012-13 के दौरान घोषित बैंक के शेयरों पर अदावत/अनुवृत्त लामांश अगस्त, 2020 माह में आईडीपीएफ खाते में अंतरण के लिए नियत है और वर्ष 2013-14 के दौरान घोषित अंतरिम लामांश जनवरी, 2021 माह में आईडीपीएफ निधि में अंतरण के लिए नियत है। बैंक प्रत्येक वर्ष वार्षिक साधारण बैठक की सूचना के "नोट" में लामांशों का अपना नकदीकरण/प्रति नहीं कर सके शेयरधारकों से अनुवृत्त/अदावत लामांशों के दावे और नकदीकरण करने के लिए अनुरोध कर रहा है।

हम एक बार पुनः 2012-13 से अपने लामांश का नकदीकरण/प्रति नहीं कर सके शेयरधारकों से अनुवृत्त पते पर बैंक के कंपनी सचिव को अपने दावे जमा करने या headoffice.share@bankofindia.co.in पर ई-मेल करने का अनुरोध करते हैं ताकि उनके दावे समय-समय में निपटाए जा सकें।

स्थान: मुंबई दिनांक: 13.08.2020

कंपनी सचिव

यूनियन बैंक Union Bank of India
आंध्र प्रदेश सरकार का उद्यम A Government of India Undertaking

निवेशक सेवाएं प्रमाण, यूनियन बैंक भवन, 239, विधान भवन मार्ग, नेशनल पॉस्ट, मुंबई-400021.
वेबसाइट www.unionbankofindia.co.in ई-मेल: investorservices@unionbankofindia.com

सूचना

भारतीय प्रतिभूति और विनियम बोर्ड (सूचीबद्धता बाध्यताएं और प्रकटीकरण अपेक्षाएं) विनियम, 2015 के विनियम 47 के साथ पढ़े जाने वाले विनियम 29 के अनुसार एतद्वारा सूचित किया जाता है कि **शुक्रवार, अगस्त 21, 2020** को बैंक के बोर्ड निदेशकों की बैठक आयोजित की जाएगी, जिसमें जुन 30, 2020 को समाप्त तिमाही के बैंक के सम्बन्धित पुनरीक्षण अलेखपरीक्षित वित्तीय परिणामों पर विचार विमर्श करके उन्हें स्वीकार किया जाएगा।

बोर्ड बैठक की सूचना हमारे बैंक के वेबसाइट www.unionbankofindia.co.in पर तथा स्टॉक एक्सचेंज के वेबसाइट यथा www.bseindia.com और www.nseindia.com पर भी उपलब्ध हैं।

स्थान: मुंबई कृते यूनियन बैंक ऑफ इंडिया
तारीख: अगस्त 14, 2020 कंपनी सचिव

ANNOUNCEMENT UNDER REGULATION 23(2) OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011 AND SUBSEQUENT AMENDMENTS THEREOF FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

STEP TWO CORPORATION LIMITED
(CIN: L65991WB1994PLC066080)
Registered Office: 21, Hemanta Basu Sarani, 5th Floor, Room No-507, PS Hare Street, Kolkata-700013
Tel.: 033 22318207; Email Id: admin@steptwo.in; Website: www.steptwo.in

This is the announcement for the withdrawal of the Open Offer ("Withdrawal Announcement") being issued by CapitalSquare Advisors Private Limited, the Manager to the Offer ("Manager"), for and on behalf of Mr. Joju Madathumpady Johnny ("Acquirer 1"), Mrs. Shiny Joju ("Acquirer 2") and Mr. Joju Madathumpady Lonappan ("Acquirer 3") (hereinafter collectively referred to as "Acquirers") in respect of Open Offer to the Public Shareholders of Step Two Corporation Limited ("STEP2COR"/"Target Company") pursuant to and in compliance with Regulation 23(2)(a) of the ["SEBI (SAST) Regulations, 2011"/"Regulations"]. This Withdrawal Announcement is to be read with respect to:

- The Public Announcement dated December 04, 2019 ("PA"), filed vide letter dated December 04, 2019 with BSE Limited, Mumbai ("BSE"), The Calcutta Stock Exchange Limited, Kolkata ("CSE") Target Company ("TC") at its Registered Office and with Securities and Exchange Board of India, Mumbai ("SEBI");
- The Detailed Public Statement published on December 11, 2019 ("DPS") in Business Standard (English) (All Editions), Business Standard (Hindi) (All Editions), Mumbai Lakshadweep (Marathi) (Mumbai Edition) and Duranta Barta (Bengali) (Kolkata Edition); and
- The Draft Letter of Offer ("DLO") dated December 18, 2019 filed with the SEBI.

All capitalized terms not defined in this Withdrawal Announcement, unless otherwise indicated, shall have the same meaning ascribed to them in the PA, DPS and the DLO.

Withdrawal of the Open Offer:

- The Acquirers entered into a Share Purchase Agreement on December 04, 2019 ("SPA") with Mr. Ashok Kumar Sharma, Mr. Raj Kumar Agarwal and Mrs. Sapna Agarwal ("Sellers"), forming part of the Promoter & Promoter Group of the Target Company, for acquisition of 17,02,700 Equity Shares representing 40.09% of the fully paid-up Equity Share Capital of the Target Company as well as for taking over the management control of the Target Company.
- The Target Company was registered as a Non-Banking Finance Company with the Reserve Bank of India ("RBI") vide Certificate of Registration bearing No. 05.02614 dated June 04, 1998.
- Since the transactions contemplated under the SPA would have resulted in the change in the shareholding of the Target Company in excess of 26% of the paid-up equity share capital of the Target Company and since the Acquirers intended to change the management of the Target Company by sharing more than 30.00% of the Directors of the Target Company, the approval of the Reserve Bank of India, Kolkata was required to be obtained by the Acquirers/Target Company for the completion of the transaction.
- RBI had stated that change in management and control of the Target Company cannot be acceded to as RBI is not comfortable with the profile of the Acquirers for the proposed transaction.
- After requisite communication with the RBI, the Acquirers and the Sellers have mutually agreed to terminate the SPA. As a consequence, in terms of Regulations 23(1)(a) of the SEBI (SAST) Regulations, the Open Offer stands withdrawn.
- The necessary intimations to SEBI, BSE, CSE and the Target Company, as contemplated under Regulation 23(2)(b) of the SAST Regulations have been made simultaneously with this Withdrawal Announcement.

ISSUED BY THE MANAGER TO THE OFFER ON BEHALF OF THE ACQUIRERS:

CAPITALSQUARE
Teaming together to create value

Manager to the Offer:
CapitalSquare Advisors Private Limited
208, 2nd Floor, AARPEE Center, MIDC Road No 11, CTS 70, Andheri (E), Mumbai-400093, Maharashtra, India.
Tel: +91-22-66849999 / +91 98742 83532 Website: www.capitalsquare.in
Email Id: tanmoybanerjee@capitalsquare.in/mb@capitalsquare.in
Contact Person: Mr. Tanmoy Banerjee SEBI Registration No: INM000012219

For and on behalf of the Acquirers:
Sd/-
Mr. Joju Madathumpady Johnny ("Acquirer")

Place: Thrissur, Kerala
Date : August 14, 2020

DOLLAR WEAR THE CHANGE
DOLLAR INDUSTRIES LIMITED
(CIN: L17299WB1993PLC058959)
Regd. Office: Om Tower, 15th Floor, 32, J.I. Nehru Road, Kolkata - 700071, West Bengal, India
Phone No.: (033) 2288 4064-66, Fax: (033) 2288 4063, e-mail: care@dollarglobal.in, Website: www.dollarglobal.in

Extract of Unaudited Consolidated Financial Results for the three months ended June 30, 2020

Sl. No.	Particulars	Quarter Year Ended	Previous Year Ended	Corresponding 3 months ended in the previous year
		30-06-2020	31-03-2020	30-06-2019
		Unaudited	Audited	Unaudited
1	Total Income from Operations	15,999.86	96,931.95	23,359.88
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extra-ordinary items #)	2,204.42	7,978.89	1,996.30
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extra-ordinary items #)	2,204.42	7,978.89	1,996.30
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extra-ordinary items#)	1,618.46	5,734.36	1,303.16
5	Equity Share Capital	1,134.32	1,134.32	1,134.32
6	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-
7	Earning Per Share (of ₹2/- each) (for continuing and discontinued operations)	-	-	-
	Basic and Diluted	2.85	10.11	2.30

The Company does not have Exceptional and Extra-ordinary items.

Key Numbers of Standalone Financial Results (₹ in Lakhs) ended June 30, 2020

Sl. No.	Particulars	Quarter Year Ended	Previous Year Ended	Corresponding 3 months ended in the previous year
		30-06-2020	31-03-2020	30-06-2019
		Unaudited	Audited	Unaudited
1	Total Revenue From Operation	15,999.86	96,931.95	23,359.88
2	Profit Before Tax from Continuing Operation	2,204.42	7,978.89	1,996.30
3	Profit After Tax from Continuing Operation	1,643.99	5,945.38	1,331.91

NOTES:

- The above is an extract of the detailed format of Unaudited Consolidated Financial Results for the three months ended June 30, 2020 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid financial results are available on the website of BSE (www.bseindia.com), NSE (www.nseindia.com) and on the Company's website (www.dollarglobal.in).
- The Company has prepared the Consolidated Financial Statement on a quarterly basis and the Consolidated financial figures include joint ventures of the Company viz. Pepe Jeans Innerfashion Private Limited.
- Figures for the previous periods have been regrouped and reclassified to conform to the classification of the current period, wherever considered necessary.
- The Statutory Auditors have provided unmodified audit report on the Quarterly Unaudited Financial Results (Standalone and Consolidated) to the Company for the three months ended June 30, 2020.

By Order of the Board of Directors
For Dollar Industries Limited Sd/-
Vinod Kumar Gupta
(Managing Director) DIN: 00877949

Place: Kolkata
Date: August 14, 2020

OUR COLLECTIONS

DOLLAR MAN, BIGBOSS, DOLLAR WOMAN, MISSY, DOLLAR JUNIOR, CHAMPION, DOLLAR ALWAYS, LEHAR, DOLLAR THERMALS, ULTRA, DOLLAR THERMALS, WINTERCARE, NPT FORCE

डब्ल्यू.एस. इंडस्ट्रीज (इंडिया) लिमिटेड
CIN: L28142TN1961PLC04568
पंजी. कार्या: 108, माउंट पूरामाली रोड, पोन्नूर, चेन्नई-600116
Email ID: sect1@wsinsulators.com Website: www.wsinsulators.in/KVC

सूचना

एतद्वारा सूचना दी जाती है कि भारतीय प्रतिभूति एवं विनियम बोर्ड (इक्विटी शेयरों के अस्वीकरण) विनियम, 2009 (सेबी डिलिस्टिंग विनियम) के विनियमन 6 एवं 7 तथा उनमें किये गए संशोधन के अनुसार, कंपनी के निदेशक मंडल ने शुक्रवार, 14 अगस्त, 2020 को आयोजित अपनी बैठक में बीएसई लिमिटेड (बीएसई) से कंपनी के इक्विटी शेयरों के स्वीकृत अस्वीकरण के एक प्रस्ताव के साथ सम्बन्धित अन्य विषयों पर अनुमोदन प्रदान कर दिया है।

अस्वीकरण की आवश्यकता एवं उद्देश्य:
कंपनी के इक्विटी शेयरों बीएसई लिमिटेड (बीएसई) एवं नेशनल स्टॉक एक्सचेंज ऑफ इंडिया लिमिटेड (एनएसई) में सूचीबद्ध हैं।

कंपनी के शेयरधारकों को जानकारी है कि कंपनी की प्रतिकूल वित्तीय स्थिति के कारण विभिन्न चुनौतियों का सामना करना पड़ता है। व्यय को युक्तिसंगत बनाने के लिए सभी कदम उठाए जा रहे हैं और एक एक्सचेंज से प्रस्तावित डिलिस्टिंग शेयरधारकों का हित प्रभावित न होने का उद्देश्य में सुनिश्चित हुए हैं। फलस्वरूप, कंपनी के निदेशक मंडल ने शुक्रवार, 14 अगस्त, 2020 को आयोजित अपनी बैठक में सभी अस्वीकरण विनियमनों के अनुसार एक स्टॉक एक्सचेंज यानी बीएसई से इक्विटी शेयरों के अस्वीकरण को अनुमोदित कर दिया।

सेबी अस्वीकरण विनियमनों के अनुसार, कंपनी ने अपने शेयरधारकों को निकासी के किसी भी तरह के अवसर न प्रदान करते हुए बीएसई से कंपनी के शेयरों को अस्वीकरण करने का प्रस्ताव पारित किया है, क्योंकि कंपनी के इक्विटी शेयरों की सूचीबद्धता एनएसई, राष्ट्रव्यापी ट्रेडिंग टर्मिनल वाला स्टॉक एक्सचेंज, में जारी रहेगी। कंपनी के शेयरधारक एनएसई में सूचीकरण तथा ट्रेडिंग का लाभ उठा पाएंगे।

अस्वीकरण के उपरांत पूंजीगत अवसंरचना:
उपरोक्त अस्वीकरण के उपरांत कंपनी की पूंजीगत अवसंरचना में कोई बदलाव नहीं होगा।

दिनांक : 15.08.2020 डब्ल्यू.एस. इंडस्ट्रीज (इंडिया) लिमिटेड के लिए
स्थान : चेन्नई निदेशक

अपनी प्रति के लिए

Call 022 4027 5432 or
SMS reachbs to 57575 or
email us at
order@bsmail.in

बिज़नेस स्टैंडर्ड
बेहतर बिज़नेस को, वो आपकी भाषा में हो

This Advertisement is for information purposes only and does not constitute an offer or an invitation or a recommendation to purchase, to hold, to subscribe or sell either entitlements or securities. All capitalized terms used herein and not defined herein shall have the meaning assigned to them in the letter of offer dated August 04, 2020 (the "Letter of Offer" or "LOF") filed with the stock exchanges, namely BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") and together with BSE, ("Stock Exchanges") and the Securities and Exchange Board of India ("SEBI").

SATIN CREDITCARE NETWORK LIMITED
Registered Office: 5th Floor, Kundan Bhawan, Azadpur Commercial Complex, Azadpur, Delhi-110033, India; Telephone: +91 11-47545000
Corporate Office: Floor 1 & 3, 97, Sector 44, Gurugram, Haryana 122003 India; Telephone: +91 124-4715400
Contact Person: Mr. Adhish Swaroop (Company Secretary & Compliance Officer);
E-mail: info@satincreditcare.com; Website: www.satincreditcare.com; Corporate Identity Number: L65991DL1990PLC047196

NOTICE TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS HOLDING EQUITY SHARES IN PHYSICAL FORM

RIGHTS ISSUE OF UPTO 1,99,82,667 PARTLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH OF OUR COMPANY (THE "RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹ 60 PER RIGHTS EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹ 50 PER RIGHTS EQUITY SHARE) AGGREGATING UPTO ₹ 1,19,89,60,020 TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 48 (FORTY EIGHT) RIGHTS EQUITY SHARES FOR EVERY 125 (ONE HUNDRED AND TWENTY FIVE) FULLY PAID-UP EQUITY SHARES HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS AUGUST 5, 2020 (THE "ISSUE"). FOR DETAILS, SEE "TERMS OF THE ISSUE" ON PAGE 195 OF THE LOF.

#Assuming full subscription

PAYMENT TERMS: ₹ 15 per Rights Equity Share, to be paid on application and balance ₹ 45 per Rights Equity Share to be paid in calls as may be determined by the board from time, For further details on Payment Schedule, see "Terms of the Issue" on page 195 of the Letter of Offer.

RIGHTS ISSUE OPEN	LAST DATE FOR ON MARKET RENUNCIATIONS:	ISSUE CLOSES ON:
	FRIDAY, AUGUST 21, 2020	WEDNESDAY, AUGUST 26, 2020*

*Our Board or a duly authorized committee thereof will have the right to extend the Issue period as it may determine from time to time but not exceeding 30 (thirty) days from the issue Opening Date (inclusive of the Issue Opening Date). Further, no withdrawal of the application shall be permitted by any Applicant after the Issue Closing Date.

In accordance with the SEBI Rights Issue Circular dated May 06, 2020 read with circular dated June 24, 2020 (a) the Eligible Equity Shareholders, who hold Equity Shares in physical form as on Record Date; or (b) the Eligible Equity Shareholders, who hold Equity Shares in physical form as on Record Date and who have not furnished the details of their demat account to the Registrar or our Company at least two Working Days prior to the Issue Closing Date, desirous of subscribing to Rights Equity Shares may also apply in this issue during the Issue Period. APPLICATION BY SUCH ELIGIBLE EQUITY SHAREHOLDERS IS SUBJECT TO FOLLOWING CONDITIONS:

- The Eligible Equity Shareholders apply only through R-WAP [For details, see "Terms of the Issue" - Procedure for Application through the Registrar's Web-based Application Platform ("R-WAP") process" beginning on page 213 of the LOF];
- The Eligible Equity Shareholders are residents;
- The Eligible Equity Shareholders are not making payment from non-resident account;
- The Eligible Equity Shareholders shall not be able to renounce their Rights Entitlements; and
- The Eligible Equity Shareholders shall receive Rights Equity Shares, in respect of their Application, only in demat mode.

Accordingly, such resident Eligible Equity Shareholders are required to send a communication to the Company or the Registrar containing the name(s), Indian address, email address, contact details and the details of their demat account along with copy of self-attested PAN and self-attested client master sheet of their demat account either by post, speed post, courier, electronic mail or hand delivery, to enable process of credit of Rights Equity Shares in such demat account.

ALLOTMENT IN DEMAT ONLY: Prior to the Issue Opening Date, the Rights Entitlements of those resident Eligible Equity Shareholders, among others, who hold Equity Shares in physical form, and whose demat account details are not available with our Company or the Registrar, have been credited in a demat suspense escrow account opened by our Company. Such Eligible Equity Shareholders are requested to provide their demat account to the Company or the Registrar not later than two Working Days prior to the Issue Closing Date, i.e., by Friday, August 21, 2020 to enable the credit of their Rights Entitlements by way of transfer from the demat suspense escrow account to their demat account at least one day before the Issue Closing Date, to enable such Eligible Equity Shareholders to make an application in this issue, and this communication shall serve as an intimation to such Eligible Equity Shareholders in this regard.

Such resident Eligible Equity Shareholders must check the procedure for Application by and credit of Rights Equity Shares in "Procedure for Application by Eligible Equity Shareholders holding Equity Shares in physical form" and "Credit and Transfer of Rights Equity Shares in case of Shareholders holding Equity Shares in Physical Form and disposal of Rights Equity Shares for non-receipt of demat account details in a timely manner".

Further, such Eligible Equity Shareholders, who hold Equity Shares in physical form as on Record Date and who have not furnished the details of their demat account to the Registrar or our Company at least two Working Days prior to the Issue Closing Date, will not be able to renounce their Rights Entitlements.

CREDIT OF RIGHTS ENTITLEMENTS AND RIGHTS EQUITY SHARES: The Rights Equity Shares will be credited to a demat suspense account to be opened by our Company, in case of Allotment in respect of resident Eligible Equity Shareholders holding Equity Shares in physical form and who have not provided the details of their demat account to the Registrar or our Company at least two Working Days prior to the Issue Closing Date. Such Eligible Equity Shareholders are required to send, among others, details of their demat accounts to the Company or the Registrar within 6 (six) months from the Allotment Date. In case of non-receipt of details of demat account above, our Company shall conduct a sale of such Rights Equity Shares lying in the demat suspense account on the floor of the Stock Exchanges at the prevailing market price and remit the proceeds of such sale (net of brokerage, applicable taxes and administrative and incidental charges) to the bank account mentioned in the resident Eligible Equity Shareholders in their respective Application Forms and from which the payment for Application Money was made. In case such bank accounts cannot be identified due to any reason or bounce back from such account, our Company may use payment mechanisms such as cheques, demand drafts, etc. to such Eligible Equity Shareholders to remit such proceeds.

For details, see "Terms of the Issue" on page 220 and 232 of LOF.

The Eligible Equity Shareholders holding Equity Shares in physical form will have no voting rights in respect of Rights Equity Shares until they provide details of their demat account and Rights Equity Shares are transferred to such demat account from the demat suspense account thereafter.

Eligible Equity Shareholders can also obtain the details of their respective rights entitlements from the website of the Registrar (www.linkintime.co.in) by entering their DP ID and Client ID or Folio Number (For eligible equity shareholders who hold equity shares in physical form as on record date) and PAN. The link for the same shall also be available on the website of the Company i.e. www.satincreditcare.com. Investors can access the Letter of Offer, the Abridged letter of offer and the Application form (provided that the Eligible Equity Shareholders are eligible to subscribe for the Rights Equity Shares under applicable laws) on the websites of: (i) our Company at www.satincreditcare.com; (ii) the Registrar at www.linkintime.co.in; (iii) the Lead Manager, i.e. www.corporateprofessionals.com; (iv) the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com; and (v) the Registrar's web-based application platform at www.linkintime.co.in ("R-WAP"). The LOF is available at the website of SEBI at www.sebi.gov.in. Investors may contact the Lead Manager, Registrar or the Company Secretary and Compliance Officer for any pre issue or post issue related matter at the details mentioned below:

LEAD MANAGER TO THE ISSUE	REGISTRAR TO THE ISSUE	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
<p>Corporate Professionals</p> <p>Corporate Professionals Capital Private Limited D-28, South Extension Part-1, New Delhi-110049, India Tel: +91 1140622330/40622200; Email: satinrights@indiaccp.com Website: www.corporateprofessionals.com Investor grievance e-mail: mb@indiaccp.com Contact person: Ms. Anjali Aggarwal, SEBI Registration No.: INM00011435 CIN: U74899DL2000PTC104508</p>	<p>LINKIntime</p> <p>Link Intime India Private Limited C-101, 247 Park, L. B. S. Marg, Vikhroli (West) Mumbai 400 083, Maharashtra, India Tel: +91 22 4918 6200; Fax: +91 22 49186195 E-mail: satin_rights@linkintime.co.in Website: www.linkintime.co.in Investor grievance e-mail: satin_rights@linkintime.co.in Contact Person: Mr. Sumeet Deshpande SEBI Registration No.: INR00004058 CIN: U67190MH1999PTC118368</p>	<p>Mr. Adhish Swaroop Floor 1 & 3, Plot No-97, Sector-44, Gurugram, Haryana-122003, India Telephone no.: +91 124 4715 400 Email: adhish.swaroop@satincreditcare.com</p>

DILIP BUILDCON LIMITED
Registered Office: Plot No. 5, Inside Govind Narayan Singh Gate, Chuna Bhatti, Kolar Raod, Bhopal-462016, Madhya Pradesh (CIN: L45201MP2006PLC018689)

India's Largest Road Construction Company

19 States, Rs. 26,115 Crores Order Book, 12,901 Equipments, 33,692 Employees

Statement of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter ended 30 June 2020

Sr. No.	Particulars	Standalone			
		Quarter ended		Year ended	
		30-Jun-20	31-Mar-20	30-Jun-19	31-Mar-20
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations (net)	1,90,048.99	2,50,928.61	2,30,004.61	9,01,510.55
2	Net Profit / (Loss) from ordinary activities after tax	3,370.20	11,510.52	12,524.36	42,497.51
3	Total Comprehensive income (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	3,709.28	11,615.16	12,562.07	42,670.94
4	Equity share capital	13,676.98	13,676.98	13,676.98	13,676.98
5	Earnings Per Share (before extraordinary items)(of Rs. 10/- each)(not annualised):				
	(a) Basic	2.46	8.42	9.16	31.07
	(b) Diluted	2.46	8.42	9.16	31.07
6	Earnings Per Share (after extraordinary items)(of Rs. 10/- each)(not annualised):				
	(a) Basic	2.46	8.42	9.16	31.07
	(b) Diluted	2.46	8.42	9.16	31.07

Sr. No.	Particulars	Consolidated			
		Quarter ended		Year ended	
		30-Jun-20	31-Mar-20	30-Jun-19	31-Mar-20
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations (net)	2,11,035.85	2,74,047.26	2,45,027.17	9,76,255.28
2	Net Profit / (Loss) from ordinary activities after tax	5,074.29	19,105.71	10,042.39	40,541.61
3	Total Comprehensive income (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	5,413.37	19,215.16	10,080.10	40,719.84
4	Equity share capital	13,676.98	13,676.98	13,676.98	13,676.98
5	Earnings Per Share (before extraordinary items)(of Rs. 10/- each)(not annualised):				
	(a) Basic	3.71	13.97	7.34	29.64
	(b) Diluted	3.71	13.97	7.34	29.64
6	Earnings Per Share (after extraordinary items)(of Rs. 10/- each)(not annualised):				
	(a) Basic	3.71	13.97	7.34	29.64
	(b) Diluted	3.71	13.97	7.34	29.64

Notes:

- The above unaudited Standalone and Consolidated results were reviewed by the Audit Committee and were approved & taken on record by the Board of Directors at their meeting held on 14 August 2020.
- The above unaudited financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder and other accounting principles generally accepted in India.
- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchanges website www.bseindia.com and www.nseindia.com and on the Company's website, www.dilipbuildcon.com.
- Figures for the earlier periods have been regrouped wherever necessary.

For and on behalf of the Board of Directors of Dilip Buildcon Limited
Dilip Suryavanshi
Managing Director
DIN: 00039944

Place: Bhopal
Date: 14th August 2020

For Satin Creditcare Network Limited
On behalf of the Board of Directors
Sd/-
Mr. Adhish Swaroop
Company Secretary and Compliance Officer

Date : August 14, 2020
Place : Delhi

Satin Creditcare Network Limited is proposing subject to the market and other considerations, a rights issue of its Equity shares and has in this regard filed a Letter of offer dated August 4, 2020 with SEBI and the Stock Exchanges. Investors should note that the investment in equity shares involves a degree of risk and for details relating to the same, please see the section entitled "Risk Factors" beginning on page 26 of the LOF.

The Rights Entitlements and the Rights Equity Shares have not been, and will not be, registered under the U.S. Securities Act or under any securities laws of any state or other jurisdiction of the United States and may not be offered, sold, resold, allotted, taken up, exercised, renounced, pledged, transferred or delivered, directly or indirectly within the United States or to, or for the account or benefit of, U.S. Persons (as defined in Regulation S except for these purposes, U.S. Persons include persons who would otherwise have been excluded from such term solely by virtue of Rule 902(K)(1)(VII)(B) or Rule 902(K)(2)(i)), except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the US Securities Act and in compliance with any applicable securities laws of any state or other jurisdiction of the United States.